

Ya Gop Su

雅各书

Sop Ddut Nul

1 Sep Ye nyi Sep Yet Sut Jiit Dup zyl lal
zeal heat Ya Gop, rraop hie heat ceap
nyit ga qii sop ddut nul.

Nrep Ni Nyi Nzu Bbop

²Ngop vil mu nyip bba ddiil, nap heat
bbep shyt ddea kaop ngea leat, jiit gie jjue ye
mu na hngul; ³nap heat nrep ni chea shyt
ggop ze ni shel yao wo set. ⁴Ao ddet ni shel
yi taol, nap heat ggat ggup ddvep zut ca, ne
ddea tap it map wop cha. ⁵Nap heat gao
ddaot nzu bbop ne heat wop nao, hxe bbo
ddvep gie na dva dva bbiit、sup yue ddea yi
gie map hxit heat Sep Ye ggaot kea jjea cha,
Sep ze gie xip bbiit. ⁶Nrep ni nyil mu luep, it
rry jiit nduet map nvu hngul; nduet nvu heat
hnu cao, heap ddaot bao la seat, mii hxip let
naop lea la tvi ddveap mu. ⁷Caop tat ddup
Sep bbu rrao eap zheat zap ddeat tap nduet.
⁸Ni nyit giel ddiel heat hnu cao, xip sea heat
jjop kaop ngea kiet rrao nyil ddea map wop.

问候

1 作神和主耶稣基督仆人
的雅各，请散住十二个
支派之人的安。

信心和智慧

² 我的弟兄们，你们落在
百般试炼中，都要以为大喜
乐；³因为知道你们的信心经
过试验，就生忍耐。⁴但忍耐
也当成功，使你们成全完备，
豪无缺欠。⁵你们中间若有缺
少智慧的，应当求那厚赐与
众人、也不斥责人的神，主就
必赐给他。⁶只要凭着信
心求，一点不疑惑；因为那疑惑
的人，就像海中的波浪，被风
吹动翻腾。⁷这样的人不要想
从主那里得什么。⁸心怀二意
的人，在他一切所行的路上
都没有定见。

Fep Put Nyi Mbao Put

⁹Qaop ne heat vil nyip dul qaop mu ze ni jjuep cha; ¹⁰mbao ddvep heat tveat qaop ne yi tao seat zeal cha, xip dvaop bbe miip neal kiet rrao heat vi seat rra hxe; ¹¹nyip jjiip ddeat ddao, cop hxip yiip dot, miip neal ze fep jjol, vi yi dvaop bbe, ya yeat ze gao nvet lo; mbao ddvep hnu cao ggaot, xip zeal heat nvut kiet rrao yi tao seat dvaop bbe hngul.

Shyt Ddea Nyi Nra Ddu

¹²Nra ddu ssi deat heat hnu ni sop wop ngeat, xip chea nvut ggop ddut ggu, hnu mgaol diip nzyp wop hxe, tao Sep gie xip njo hnu cao ggat ddiil bbiit heat ngea. ¹³Sup nra ddu put nao, “Ngop mot Sep Ye let nra ddu” ddeat hxit map biil; Sep Ye yal ddu wo nra ddu map ddop, xip yi hnu cao nra map ddu. ¹⁴Ao ddet mep met yaop nra ddu put nao, yaop ni luep let jjop mgaop heat hop ngeat. ¹⁵Ni luep ni njo jjiip lup nyip ggop, ze yal ddu yao ddeat ddaol, yal ddu yao ye ggop, ze xiil yao ddeat ddao. ¹⁶Ngop jjiip ddiil heat vil mu nyip bba ddiil, na tap nrea gga. ¹⁷Zut heat hxe bao kaop ngea nyi ggup heat hxe bbiit kaop ngea jiit tat kie lyi ngeat, bbop kaop ngea A Bba bbu ggat wot ssal lyip ngeat; xip bbu kea nao tvil heat map wop, zhaol lea heat yi tvut yi map wop. ¹⁸Xip yaop nduet ddea daot, rryp kea gie a xit heat yao, a xit heat ggat xip zil kaop ngea gao ddaot rrao jiit mep heat mop seat rra.

贫穷和富有

⁹ 卑微的弟兄升高，就该喜乐；¹⁰富足的降卑，也该如何，因为他必要过去，如同草上的花一样；¹¹太阳出来，热风刮起，草就枯干，花也凋谢，美容就消没了；那富足的人，在他所行的事上也要这样衰残。

考验和试探

¹² 忍受试探的人是有福的，因为他经过试验以后，必得生命的冠冕，这是主应许给那些爱他之人的。¹³人被试探，不可说：“我是被神试探”；因为神不能被恶试探，他也不试探人。¹⁴但各人被试探，乃是被自己的私欲牵引、诱惑的。¹⁵私欲既怀了胎，就生出罪来，罪既长成，就生出死来。¹⁶我亲爱的弟兄们，不要看错了。¹⁷各样美善的恩赐和各样全备的赏赐都是从上头来的，从众光之父那里降下来的；在他并没有改变，也没有转动的影儿。¹⁸他按自己的旨意，用真道生了我们，叫我们在他所造的万物中好像初熟的果子。

Jjop Kea Nul Nyi Jjop Kea Jjiip

¹⁹Ngop jjiip ddiil heat vil mu nyip bba ddiil, tao nap heat wo set ngeat. Ao ddet nap heat mep met yaop jaol jaol mu nul, dde lii lii mu hxit, dde lii lii mu ni la hngul; ²⁰Hnu cao ni qoit Sep Ye ni mgiep ggup map ddvup. ²¹Ao set nap heat miit jja nyi ddvep nri heat yal kaop ngea leal hop, mop leap heat ni sseat del gat heat jjop kea, nap heat yi hngu gut ddop jjop kea ggaot zap hngul.

²²Ao ddet nap heat jjop kea tut hngul, jjop kea a rry nul, yaol mu yaop tap mgie. ²³Jjop kea nul jjop kea map tut heat, hnu cao yi dvut ddea nyil yaop tvut na na nyil seat rra, ²⁴wo hxaop, sea ggop, tap heap mu ze yaop tvut keap seap rra wo mat kie lo. ²⁵Zut mu zut ca、 sup ggat yaop nzu ni jji na nyil, ao jiit tie tie tao seat zeal, caop tao nul ggol ze map kie heat mat ngeap, ddut rryp tut ddeat ddaoz xip zeal heat nvut kiet rrao sop wop hngul.

²⁶Sup yaop gie ni juel gaol mu na, ao ddet xip hlul hnu ndea map kiet, bao lyip mgie yaop ni chea nao, caop tao ni juel gaol mgii ngeat. ²⁷Sep Ye a xit heat A Bba jiit rrao, ao jjal shut ddea map wop heat ni juel gaol, na pa zhaol shu ddu gao ddaot rrao heat sul chu met chu mop nyil, ao nyi yaop baop hxip jjii ni jji miit jja ggaot ngea.

Hnu Cao Hiet Vel Ndeap Sseat

2 Ngop vil mu nyip bba ddiil, nap heat a xit heat dvaop ssea heat Sep Yet Sut

听道和行道

¹⁹我亲爱的弟兄们，这是你们所知道的。但你们各人要快快地听，慢慢地说，慢慢地动怒；²⁰因为人的怒气并不成就神的义。²¹所以你们要脱去一切的污秽和盈余的邪恶，存温柔的心领受那所栽种的道，就是能救你们灵魂的道。

²²只是你们要行道，不要单单听道，自己欺哄自己。²³因为听道而不行道的，就像人对着镜子看自己本来的面目，²⁴看见，走后，随即忘了他的相貌如何。²⁵惟有详细察看那全备、使人自由之律法的，并且时常如此，这人既不是听了就忘，乃是实在行出来，就在他所行的事上必然得福。

²⁶若有人自以为虔诚，却不勒住他的舌头，反欺哄自己的心，这人的虔诚是虚的。²⁷在神我们的父面前，那清洁没有玷污的虔诚，就是看顾在患难中的孤儿寡妇，并且保守自己不沾染世俗。

禁戒偏待人

2 我的弟兄们，你们信奉我们荣耀的主耶稣基

Jiit Dup nrep, ze sup yao mu nyil mu sup hiet map biil.² Shel lal yaot ddiel, mbu ya yeat vil, ndvea nap heat hiet hxip leat; bao lyip su fep put tap yaop mbu miit jja vil yi ndvea gao leat nao;³ nap heat ze mbu ya yeat vil heat hnu cao gie na gat, hxit: “Cep nyip ddea zut tao kiet nyi” ddeat, ao nyi fep put ggaot bbu hxit: “Nap tat wot hxil” ao nu “Ngop qii nya ddea qii nyi” ddeat.⁴ Tao nap heat ni vel gie sup hiet, nduet yal gie sup daop heat map ngeap ap?

⁵ Ngop jjiip ddiil heat vil mu nyip bba ddiil, cep ddut nul, Sep Ye hxip jjii rrao heat fep put seal, xip heat ggat nrep kiet rrao mbaao ddvep, ao nyi xip gie xip njo heat hnu cao ggat ddiil xuep heat ggup zap heat mat ngeap ap?⁶ Nap heat bao lyip fep put ku tvup. Mbaao ddvep put ggaot nap heat qii, nap heat gie mgaop nvut gal ddea leat heat mat ngeap ap?⁷ Nap heat nap heat let qaop chet heat mel ddu ku tvup heat mat ngeap ap (“qaop chet heat” ao nu “kul heat” ddeat)?

⁸ Su kiet ggao du, seat ddeat: “Sup njo yaop seat hngul.” Nap heat ni jji mot tao yiip bel zeal set ngeap;⁹ ao ddet nap heat sup yao mu nyil mu sup hiet ze yal tveat, ni jji let gie daop zha tveat mu diel ngeat.¹⁰ Ni jji yiip bel zeal sseat kaop ngea, tap giel kiet a rry rrao fal ddvea, xip ze ddal giel jiit tveat ngeat.¹¹ Yiil nrea zeal map biil ddeat hxit ggaot yi sup fu map biil ddeat hxit; nap yiil nrea zeal mat ngeap ddeat jiit hnu cao fu nao, ni jji tveat put ngea xi.

¹² Nap heat sup ggat yaop nzu heat ni jji

督，便不可按着外貌待人。²若有一个带着金戒指，穿着华美衣服，进你们的会堂去；又有一个穷人穿着肮脏衣服也进去；³你们就重看那穿华美衣服的人，说：“请坐在这好位上”；又对那穷人说：“你站在那里。”或“坐在我脚凳下边。”⁴这岂不是你们偏心待人，用恶意断定人吗？

⁵我亲爱的弟兄们，请听，神岂不是拣选了世上的贫穷人，叫他们在信上富足，并承受他所应许给那些爱他之人的国吗？⁶你们反倒羞辱穷人。那富足人岂不是欺压你们，拉你们到公堂去吗？⁷他们不是亵渎你们所敬奉的尊名吗（“所敬奉”或作“被称”）？

⁸经上记着说：“要爱人如己。”你们若全守这至尊的律法，才是好的；⁹但你们若按外貌待人，便是犯罪，被律法定为犯法的。¹⁰因为凡遵守全律法的，只在一条上跌倒，他就是犯了众条。¹¹原来那说不可奸淫的，也说不可杀人；你就是不奸淫，却杀人，仍是成了犯律法的。

¹²你们既然要按使人自

nyil mu nvut gal zap nduet nao, ni jji tao nyil mu ddut hxit nvut zeal cha.¹³Sup shao map mel ggaot yi shao mel map wop heat yal nvut gal ssaop hngul; shao mel nao gie yal nvut gal bbu ndvi ddveat ngeat.

Nrep Ni Nyi Mup Lu

¹⁴Ngop vil mu nyip bba ddiil, sup yaop nrep ni wop ddeat hxit, ao ddet mup lu map wop nao, eap zheat zut bbo wo plet? Nrep ni tao xip gut ddop ap?¹⁵Vil nyip nu mop neal, neap ddi ddi mu, nyip luep heat zuu ndaop yi map wop,¹⁶nap heat gao ddaot xip heat bbu “Ni sop so mu leap map! Nap ggat vil cop zuu mbaoo ku;” ddeat hxit, ao ddet xip heat geap bbu luep cha heat map ja nao, tao eap zheat zut bbo wop let?¹⁷Tao seat rra, nrep ni mup lu map wop ze xiil ngeat.

¹⁸“Nap nrep ni wop, ngop mup lu wop; nap nap mup lu tveat ngop dvut, ngop ze ngop mup lu nyil ngop nrep ni gie tveat nap dvut” ddeat hxit heat wop hxe.¹⁹Nap Sep Ye tap yaop a rry wop nrep, nap nrep map nrea; caop bbu yi nrep, ao ddet jjao bbiip ngeat.²⁰Gao ve heat hnu cao ap! Nap mup lu map wop heat nrep ni xiil ngeat set ku ap?²¹A xit heat piit pii Yal Bep Lat Han xip ssu Yii Sa gie zaot kiet chet, mup lu yet nyi mu mgiep diil heat mat ngeap ap?²²Tao seat na nyil nrep ni xip mup lu chaot sea, ao jiit nrep ni mup lu yet nyi mu set ggup ddvep.²³Tao ze su kiet hxit heat njo, seat ddeat: “Yal Bep Lat Han Sep Ye nrep, tao ze gie xip ni mgiep zha.” Xip yi gie Sep Ye chaot yep ddeat diel.²⁴Tao seat

由的律法受审判，就该照这律法说话行事。¹³因为那不怜悯人的，也要受无怜悯的审判；怜悯原是向审判夸胜。

信心与行为

¹⁴我的弟兄们，若有人说自己有信心，却没有行为，有什么益处呢？这信心能救他吗？¹⁵若是弟兄或是姐妹，赤身露体，又缺了日用的饮食，¹⁶你们中间有人对他们说：“平平安安地去吧！愿你们穿得暖，吃得饱”；却不给他们身体所需用的，这有什么益处呢？¹⁷这样，信心若没有行为就是死的。

¹⁸必有人说：“你有信心，我有行为”；你将你没有行为的信心指给我看，我便借着我的行为，将我的信心指给你看。¹⁹你信神只有一位，你信的不错；鬼魔也信，却是战惊。²⁰虚浮的人哪！你愿意知道没有行为的信心是死的吗？²¹我们的祖宗亚伯拉罕把他儿子以撒献在坛上，岂不是因行为称义吗？²²可见信心是与他的行为并行，而且信心因着行为才得成全。²³这就应验经上所说：“亚伯拉罕信神，这就算为他的义。”他又得称为神的朋友。

na lyip, hnu cao mgiel diil nao mup lu yet nyi ngea, nrep ni yet nyi a rry heat mat ngeap.

²⁵Geap bbu vut put Lap Hop zyl sul xi, ao nyi xip heat tveat ve ddea jjop njo ddeat ddao, mup lu yet nyi mu mgiel diil heat tap ddup mat ngeap ap? ²⁶Geap bbu yi hngu map wop nao xiil ngeat, nrep ni mup lu map wop yi xiil ngeat.

Hlul Hnu Ssi Deat

3 Ngop vil mu nyip bba ddiil, zat nnu yao mu sy fu tap zeal, a xit heat waol rrao lyii heat gal ssaop hxe wo set. ²A xit heat nvut zat gea kiet rrao jiit nrea ddea wop; mba miit kiet rrao nrea ddea map wop heat hnu cao wop, xip ze ggup ddvep put ngea, yaop geap bbu hnu leap yi wo nil sseat ddop. ³A xit heat kea shut ddea gie tveat mu hxil ndup gat, xip ggat ddut mu ze xip geap bbu hnu leap wo sep lea ddop. ⁴Na nyil, hliil ye biel, ao nyi mii hxip mot let ndveal, ao ddet bbat bba heat hliil ddup ja gat ze hliil ddup sseat put ni nduet seat zhaol. ⁵Tao seat rra, hlul hnu yi geap bbu hnu leap ddaot bbat biel heat ngea, ao ddet ddut ye hxit ddop.

Na nyil, bbat biel heat mii daol ye biel heat sset mop kiet rret ddop. ⁶Hlul hnu mii daol ngea, a xit heat geap bbu gao ddaot, hlul hnu yal ddu hxip jjii ngea, geap bbu hnu lea miit jja ddop, hnu mgaol bbu qii yi daol chet ddop, ao jiit shu miil rrao daol ddvop ngeat. ⁷Sset nyeat、ddveap nga、ndea bbbi、yiip rrao kaop ngea jiit wo ssi deat ddop, hnu cao let yi ssi deat ggol; ⁸hlul hnu a rry wo ssi

²⁴这样看来，人称义是因着行为，不是单因着信。²⁵妓女喇合接待使者，又放他们从别的路上出去，不也是一样因行为称义吗？²⁶身体没有灵魂是死的，信心没有行为也是死的。

制伏舌头

3 我的弟兄们，不要多人作师傅，因为晓得我们要受更重的判断。²原来我们在许多事上都有过失；若有人在话语上没有过失，他就是完全人，也能勒住自己的全身。³我们若把嚼环放在马嘴里，叫它顺服，就能调动它的全身。⁴看哪，船只虽然甚大，又被大风催逼，只用小小的舵，就随着掌舵的意思转动。⁵这样，舌头在百体里也是最小的，却能说大话。

看哪，最小的火能点着最大的树林。⁶舌头就是火，在我们百体中，舌头是个罪恶的世界，能污秽全身，也能把生命的轮子点起来，并且是从地狱里点着的。⁷各类的走兽、飞禽、昆虫、水族，本来都可以制伏，也已经被制伏了；⁸惟独舌头没有人能制

deat ddop heat map wop, gao map no heat
 yal ddea, sup hiel xiil ddvep ggo heat ddaol
 ngea.⁹A xit heat hlul hnu gie Sep mu.、A Bba
 mu heat qaop chet, ao nyi hlul hnu gie Sep
 Ye ddvup mup nyil zil heat hnu cao rru.
¹⁰Qaop chet nyi rru qa hxil ndup tap nap rrao
 ddeat ddao, ngop vil mu nyip bba ddiil tao
 seat map biil ngeat.¹¹Yiip bbil kea tap nap
 rrao chul nyi ku heat yiip nyit ddup tveat
 ddeat ddao ddop ap?¹²Ngop vil mu nyip bba
 ddiil, map vi mop si gap lap bafil ddop ap?
 Hxaop ddao si map vi mop ddiel ddop ap?
 Yiip cu chaop gao ddaot yi yiip chul bafil
 ddeat ddao map ddop.

Tat Kie Lyi Heat Nzu Bbop

¹³Nap heat gao ddaot ap su nzu bbop
 wop.、jjo hxaop wop ngea let? Xip ze nzu
 bbop heat mop leap kiet rrao xip zut ddea
 tveat ddeat ddao cha.¹⁴Nap heat ni ddaot
 shu ddaol heat ni mat lyip nyi zi ful sseat nao,
 yaop nzu ddea hxit ma biil, mgii ddut yi hxit
 rryp kea ndeap ma biil.¹⁵Nzu bbop tat ddup
 tat kie lysi heat mat ngeap, miil taot lysi ngeat,
 ni ggea bbu lysi ngeat.、caop bbu mot bbu lysi
 ngeat.¹⁶Ddal wot ni mat lyip, rryl zi wop,
 ddal wot ze bbu ddva nyi nvut tva kaop ngea
 wop.¹⁷Tat kie rrao lyip heat nzu bbop a rry,
 jiit cy tvul ngea, mep ddut rryl ddu, mop
 mop leap leap, shao mel ddvep ddvep, mop
 zut nvu ddiel, na zzeal map wop, ddeat bbop
 hxaop njii ggut map wop.¹⁸Ao jiit sup ggat
 rryl ddu heat, rryl ddu gie del gat heat mop
 mgiep ngea.

伏, 是不止息的恶物, 满了害死人的毒气。⁹我们用舌头颂赞那为主、为父的, 又用舌头咒诅那照着神形象被造的人。¹⁰颂赞和咒诅从一个口里出来, 我的弟兄们, 这是不应当的。¹¹泉源从一个眼里能发出甜苦两样的水吗?¹²我的弟兄们, 无花果树能生橄榄吗? 葡萄树能结无花果吗? 咸水里也不能发出甜水来。

从上头来的智慧

¹³你们中间谁是有智慧、有见识的呢? 他就当在智慧的温柔上显出他的善行来。¹⁴你们心里若怀着苦毒的嫉妒和纷争, 就不可自夸, 也不可说谎话抵挡真道。¹⁵这样的智慧不是从上头来的, 乃是属地的、属情欲的、属魔鬼的。¹⁶在何处有嫉妒、纷争, 就在何处有扰乱和各样的坏事。¹⁷惟独从上头来的智慧, 先是清洁, 后是和平, 温良柔顺, 满有怜悯, 多结善果, 没有偏见, 没有假冒。¹⁸并且使人和平的, 是用和平所栽种的义果。

Hxit Jjii Gie Chaot Yep Mu

4 Nap heat gao ddaot rryl ndup、rryl ddo keap ddea lyi ngeat let? Nap heat geap bbu gao ddaot ndup heat ni luep ni njo lyi heat mat ngeap ap? ²Nap heat wop nduet, ao ddet wo wop map ddop ze sup fu; nap heat ni laol map geal, ao ddet wo wop map ddop ze rryl ndup rryl dde. ³Nap heat luep yi wo map wop nao, nap heat nvut mu seat luep, gie nap heat zzu bbup ndaop il gat njie nduet yue. ⁴Nap heat yiil nrea tveat put tat ddiil ap (“yiil nrea tveat put” Xiiit Lap mba “yiil nrea mop” ddeat), hxip jjii bbu chaot tut heat Sep Ye bbu ggeap tut ngeat wo mat se ap? Ao set hxip jjii bbu chaot tut nduet kaop ngea, Sep Ye bbu ggeap ggol ngeat. ⁵Nap heat nduet su kiet hxit heat bel la la ngeat ap? Sep Ye let bbiit, a xit heat gao ddaot rrao heat yi hngu, njo ddu ni mat lyip ggat bbop kea ngeat ap? ⁶Ao ddet xip waol rrao wop ddil heat hxe bbo tveat, ao set su kiet hxit:

“Sep Ye yaop ye heat hnu cao ndeap,
hxe bbo gie qaop ne heat hnu cao bbiit.”

⁷Tao yet nyi mu, nap heat Sep Ye ddut mu hngul. Caop bbu mot ndeap sseat, caop bbu mot ze nap heat bbu rrao paop tep hxe. ⁸Nap heat zap Sep Ye bbu gat, Sep Ye ze zap nap heat bbu gat hxe. Yal wop heat hnu cao ap, nap heat lal cy ao jjal hngul! Ni nyit giel ddiel heat hnu cao ap, nap heat ni cy ao jjal hngul! ⁹Nap heat nduet shu、ni shu、nyuel weap hngul; yep sy tvil ni shu mu, jjuep lea tvil

与世界为友

4 你们中间的争战、斗殴是从哪里来的呢？不是从你们百体中战斗之私欲来的吗？²你们要抓取，得不到就杀人；你们要贪婪，得不到就争斗。³你们求也得不着，是因为你们妄求，要浪费在你们的宴乐中。⁴你们这些淫乱的人哪（“淫乱的人”原文作“淫妇”），岂不知与世俗为友就是与神为敌吗？所以凡想要与世俗为友的，就是与神为敌了。⁵经上说：“神强烈地恋慕他安放在我们里面的灵。”你们以为这话是徒然的吗？⁶但他赐更多的恩典，所以经上说：

“神阻挡骄傲的人，
赐恩给谦卑的人。”

⁷故此，你们要顺服神。务要抵挡魔鬼，魔鬼就必离开你们逃跑了。⁸你们亲近神，神就必亲近你们。有罪的人哪，要洁净你们的手！心怀二意的人哪，要清洁你们的心！⁹你们要愁苦、悲哀、哭泣；将喜笑变作悲哀，欢乐变作愁闷。¹⁰务要在主面前自卑，

nduet shu mu. ¹⁰Sep jiit rrao yaop bbat mu, 主就必叫你们升高。
Sep ze nap heat ggat qaop mu hxe.

Vil Mu Nyip Bba Yet Nyi Hxit

¹¹Vil mu nyip bba ddiil, nap heat rryl gie hxit map biil. Sup vil nyip gie hxit, vil nyip gie mba nao, ni jji gie hxit, ni jjio gie mba ngeat; nap heat ni jji gie mba nao, ni jji seat map zeal, hnu cao nvut gal ngeat. ¹²Ni jji zeal du nyi hnu cao nvut gal heat tap yaop ddeat wop, hnu cao gut ddop hnu cao yi chup ci ddop ggaot ngea. Nap ap su ngea haot ggeat gga sul nvut gal geal let?

Ddut Ka Kea Ssi

¹³Ie, nap heat ddut wop hxit: “Hnup nyip、ap mgea nyip ngop heat lup tap lup leat, tap kaol ggeat rrao, vep lal zeal pii shul hxe.” ¹⁴Ddut rryp ap mgeap nyi keap seap rra, nap heat wo mat se xi. Nap heat hnu mqaol eap zheat ngea let? Nap heat nao del tap dvaop ngea, ddeat ddao tap hal laol ze map hxaop lo. ¹⁵Nap heat “Sep rrut nao, ngop heat ze ddveat gao rrao ddop, ao nyi nvut tao nu nvut nat zeal ddop.” ¹⁶A taot nap heat haot yaop ddet sup mat rraop mu nzu ddea ddut ye hxit, tao seat, kaop ngea nyil nzu ddea hxit jiit yal ngeat. ¹⁷Sup zut ddea zeal wo set, ao ddet geat map zeal nao, tao ze xip yal ngea ggol.

Mbao Ddvep Kea Ssi

5 Ie, nap heat mbao ddvep put tat ddiil ap, na nry ddveat, nyuel weap cha, shu

论断弟兄

¹¹ 弟兄们，你们不可彼此批评。人若批评弟兄，论断弟兄，就是批评律法，论断律法；你若论断律法，就不是遵行律法，乃是判断人的。¹² 设立律法和判断人的，只有一位，就是那能救人也能灭人的。你是谁，竟敢论断别人呢？

警戒夸口

¹³ 嘿，你们有话说：“今天、明天我们要往某城里去，在那里住一年，做买卖得利。”¹⁴ 其实明天如何，你们还不知道。你们的生命是什么呢？你们原来是一片云雾，出现少时就不见了。¹⁵ 你们只当说：“主若愿意，我们就可以活着，也可以做这事，或做那事。”¹⁶ 现今你们竟以张狂夸口，凡这样夸口都是恶的。¹⁷ 人若知道行善，却不去行，这就是他的罪了。

警戒富足

5 嘿，你们这些富足人哪，应当哭泣、号啕，因为

ddu nap heat kiet ddvot heat wop hxe. ²Nap heat kup rra chut lo, mbu yi bbii let nveal ggol. ³Nap heat tvul shel jiit chut yao ggol; chut ggaot gie nap heat map ngeap tveat ddeat ddao, ao nyi nap heat fu zuu, mii daol let chea seat rra hngul. Nap heat hxip jjii ggeap me tao rrao tvup cy ceal du a rry wo set. ⁴Nvut mu put nap heat chaot zzup geap, nap heat xip vu pii gie bbiip sseat; vu pii tao kul hxa mu. Ao jiit geap sul shu qo ggaot ndvea hxip mal Sep laop baol leat ggol. ⁵Nap heat hxip jjii rrao rraop so tvup, zuu bbup ndaop il njo, zze fu heat nyip hxa heat haot nap heat ni gie zaop map zut. ⁶Nap heat ni mgiep put yal ddu diil, xip gie fu hop, xip yi nap heat map ndeap.

Ni She Tveat Nyi Kea Ddva

⁷Vil mu nyip bba ddiil ap, nap heat ni shel tveat, Sep lyip taot kea hngul. Na nyil, nvut mu put ni shel tveat miil taot pii ddiel zzup lyip hxaop ddu nel mii chaol mii hxao wop taot kea. ⁸Nap heat yi ni shel tveat, nap heat ni wop ggea cha, Sep lyip heat nyip hxa jaol ggol. ⁹Vil mu nyip bba ddiil, nap heat rryl tap yue, a laot nvut gal ssaop lo. Na nyil! nvut gal heat Sep mgaop kea hxil ggol. ¹⁰Vil mu nyip bba ddiil, nap heat jiit bbii Sep mel ddu dul sseat ddut hxit heat jiit set sul na dva dva gie shu zap ddop、ni shel tveat ddop heat nyil ddea mu hngul. ¹¹Jiit bbii ni shel tveat ggaot, ngop heat xip gie ni sop ddeat dieil ngeat. Yop Bep ni shel tveat nap heat wo jjo nvut, Sep gie xip bbiit heat zut bbo yi wo set,

将有苦难临到你们身上。²你们的财物坏了，衣服也被虫子咬了。³你们的金银都长了锈；那锈要证明你们的不是，又要吃你们的肉，如同火烧。你们在这末世只知积攒钱财。⁴工人给你们收割庄稼，你们亏欠他们的工钱；这工钱有声音呼叫。并且那收割之人的冤声已经入了万军之主的耳了。⁵你们在世上享美福，好宴乐，当宰杀的日子竟娇养你们的心。⁶你们定了义人的罪，把他杀害，他也不抵挡你们。

忍耐和祷告

⁷弟兄们哪，你们要忍耐，直到主来。看哪，农夫忍耐等候地里宝贵的出产，直到得了秋雨春雨。⁸你们也当忍耐，坚固你们的心，因为主来的日子近了。⁹弟兄们，你们不要彼此埋怨，免得受审判。看哪！审判的主站在门前了。¹⁰弟兄们，你们要把那先前奉主名说话的众先知当作能受苦、能忍耐的榜样。¹¹那先前忍耐的人，我们称他们是存福的。你们听见过约伯的忍耐，也知道主给他的结局，明显主是满心怜悯，大有慈悲。

mgiep tveat mu Sep shao mel ddvep ddvep,
ni jjiip ye wop ngeat.

¹²Ngop vil mu nyip bba ddiil, jiip biil heat rru qa tveat map biil ngeat; mii mot rru qa tveat yi map biil, eap zheat rru qa kaop ngea jiit tveat map biil. Nap heat ddut hxit, ngeap nao ngeap seat hxit, map ngeap nao map ngeap seat hxit, a laot nap heat bbep nvut gal qii dda lo.

¹³Nap heat gao ddaot shu ddu wop heat let, xip ze kea ddva cha; jjuep lea wop heat let, xip ze qaop chet cha. ¹⁴Nap heat gao ddaot nop lo heat wop let, xip ze hiet nrep pup mot cel lyi, xip heat ggat Sep mel ddu dul sseat cel gie xip heat, xip chaot kea ddva cha. ¹⁵Nrep ni bbu lyi heat kea ddva su no ggaot gut, Sep xip ggat yiip dot hxe, xip yal tveat nvut yi wo ne hngul. ¹⁶Ao set nap heat rryl chaot yal hxit, rryl chaot kea ddva set nap heat ggat wo mgup hngul. Ni mgiep put kea ddva tveat ddeat ddao heat vu lal ye ngeat. ¹⁷Yii Liil Yal a xit heat chaot hnu cao tap ddup ngea, xip keap keap mu kea ddva, mii ggat tap hxaop, mii hxao ze sea kaol pa hxaop miil mat gap. ¹⁸Xip bao lyip kea ddva, mii kiet ze mii hxao bbep ssal lyip, miil yi zzup yii yao ddeat ddao.

¹⁹Ngop vil mu nyip bba ddiil, nap heat gao ddaot rryp kea kiet rrao jjop yal heat wop, xip ggat nyi zhaol heat wop nao; ²⁰Caop tao caop yal tap yaop ggat jjop yal rrao nyi zhao, ze yi hngu tap lea gut map xiil, ao jiit yal zat gea mbot sseat wo set cha.

¹²我的弟兄们，最要紧的是不可起誓；不可指着天起誓，也不可指着地起誓，无论何誓都不可起。你们说话，是就是说，不是就说不是，免得你们落在审判之下。

¹³你们中间有受苦的呢，他就该祷告；有喜乐的呢，他就该歌颂。¹⁴你们中间有病了的呢，他就该请教会的长老来，他们可以奉主的名用油抹他，为他祷告。¹⁵出于信心的祈祷要救那病人，主必叫他起来；他若犯了罪，也必蒙赦免。¹⁶所以你们要彼此认罪，互相代求，使你们可以得医治。义人祈祷所发的力量是大有功效的。¹⁷以利亚与我们是一样性情的人，他恳切祷告，求不要下雨，雨就三年零六个月不下在地上。¹⁸他又祷告，天就降下雨来，地也生出土产。

¹⁹我的弟兄们，你们中间若有失迷真道的，有人使他回转；²⁰这人该知道叫一个罪人从迷路上转回，便是救一个灵魂不死，并且遮盖许多的罪。